

~~காலை~~ 'அந்துமா! காராளன், என் பெண் சூஷ்ணைய
கொண்டு சீறை, சூப்புடை என்ன!'
என்று, அடுவதை வீரசுங்கா வஞ்சின்
காஷ்வி கேட்டு, 'மாதுரகளே! நம், சூஶ்ணை
சீபை ராஜ்ஞி லே போல், அடுக்கிடுது, போய்
பாருங்கள்' என்றார்.

மாதுரகள் கீடு கே சீடு, கிளியை பார்த்து
யன்கிளியே! அடுக்கிடுய? என்று கேட்டார்
தன்.

தன் 'அம்மா! பொன்னி வள நாட்டு லி ரூந்து
காராளன் வந்து, என் பெண் சூஷ்ணைய
சீறை யெஞ்சித்துக் கொண்டு போய் விட-
டான், சீக்கிரம் வீரசுங்கா வஞ்சினையே
வந்த செல்லுங்கள்' என்று, கிளி.

217/28

சென்னதுடு) மாதுரகள் சென்று,
வீரசுங்கா வஞ்சினையிடு. 'அம்மனி! நம்
சூஶ்ணை சீபை ராஜ்ஞி லீசுான் வந்து,
மதில் மேல் உட்கூர்ந்து அடுது கொண்டு
ஏடுக்கிடுது; தீங்களை கூப்புடுக்கிடுது,
என்றார்கள்.

~~காலை~~ மாதுரகள் சென்னதுடு, வீரசுங்கா
வஞ்சினை முப்பட்டங்கூப்பு, கிளியை பார்த்து
யன்கள், அடுக்கிடுய? என்றார்.

462,

நன் கள் பாட்டு

“ஒன்றெண்சாஞ்சிய ஒயன்சாஞ்சிய சிளைபெட்டு
அன்றோயிடானே ஓயோயிடானே நாமோன்.

ஓயன்சாஞ்சிய ஒயன்சாஞ்சிய ஸான் விட்டது
அன்றோயிட் அகரூரோயிட் வாட்டவேடு
அம்மா வாட்டவேடு”

‘அம்மா! ஒன்றெண்சாஞ்சிய, நாமோன்
சிளைபெட்டதுப் பொய் ஷெட்டான்.’

நீரீல் / அப்பா, அங்கீதிலியே/ யார் வந்தது, சிளைபெடு
த்துப் போன்றார்கள், வரிசநமாகத் தீட்டான்?

கிளி / அத்துா! பொன்ற வள நூட்டிலிடுத்து,
நானான்னும், பன்றியன் பூங்கவனுட், அடிரும்
நூட்டு கிளை கூட்டு வந்தது, விழவட்டி
பிழுத்துக் கொண்டார்கள், பான், சூந்திரமா
க சூப்பிட்டு பூநுவந்துகள்.’

வீர
அஸ்கா / சூரியான், ஜியாயிரம் சீவங்காக கீளையும், ஜியாயிரம்
நாங்களையும் காவல் வைத்துக்கூட்டுத்து னே, அவை
ஏல்லாம், ஏங்கு போயிர்து?

கிளி / அத்துா! அத்துா வேங்காக கீளையும், ஸாகு
கீளையும், நானான்னும், பன்றியனும் கொள்ள மு
றிட்டார்கள்.’

வீர
அஸ்கா / அப்படியே! அத்துாக்களே/ கீக்கீலும் போய்,

பீட்டிரம், அன்னாள் மார்க்கிளையும், நகுகாளியும்
மன் கொவிலூக்கு, கூட்டு வாடு நூல்கள்!'
என்று, சொல்லி விட்டு, பஞ்சுளி கஞ்சகாளி
அம்மன் கொவிலூக்கு புறப்பட்டாள்.
மாதர்தன் சென்று, பீட்டிரம் வேடுவதிட
மும் சொன்னதும், அவர்களும் கஞ்சகாளி
அம்மன் கொவிலூக்கு வந்து ஒசுக்கி
ஆர்கள். வந்துதும், ஏனே குங்கா பஞ்சு
நினைய நூர்க்கி, என், ஜங்குமே/ எங்கு
இாவச் சொன்னோய்? என்று, பீட்டிரம்
வேடுவரும், கூட்டார்கள்.

^{வீர}
^{அங்கோ} / அன்னாள், மாதர்தன்கள்! பீட்டிரம் சுபையிலிரு
ந்து திரண்டுக்கிணி பீட்டிரம் வந்து,
அதைக் கொண்டு மோய், விவானி யங்கிரி
கூட்டுக்கிணிவ் பீட்டிரம் கீழ்க்கீழ்க்கு வைத்து,
ஐயாயிரம் வேங்களினையும், ஐயாயிரம்
மாதானையும் காவல் வைத்திழுடுந்துகாம்
அல்ல; சேர்த்து, திரவ, விபான்னி வள^{நோ}
நோ-டி விருந்து காராளன் திடுவரும்,
பகையன் பூநவன், பீட்டிரம் குடுப்படை
நீளையும் கூட்டு வந்து, ஒவங்கை
நீளையும், நாதன் நீளையும் கொண்று விட்டு,
விபான்னினை பிழுத்துக் கொண்டு

போஸ் விட்டான்தும், சுண்டான்தா?

வேவே. 'யன், குடுக்க மேலுணக்கு, யார் சொன்னது?'

வீர அஸ்தா. 'அண்ணு! பூதாக்கிலி ஆப்பித்து வந்து, கன்னிடம் சீடுது கொண்டு சொல்லி விட மோஸ் விட்டது.'

வேவே. 'யன்துங்குமே! அவ்வளவு வெளிய முறச்சூல், மேலே ஏழு பிழக்கும் வகை, கிளி பழுக்க உயிர்வியா?') 248

வீர அஸ்தா. (அண்ணு! கிரும்பிறுவு வீல் செய்து, மாத்தை அப்படி யே சீழ்பிழத்துத் தொண்டான்தும்) அண்ணும், ஆயிரம் குவடுவருக்கும் கொய்ய வந்து, 'யன்துங்குமே! பறையன் அண்டு வந்து கிரும்புகேட்டுக்கூடு, நூங்கள் ஒன்றிடம் நொரள்ளும் மோதும், அந்த பறையுடும் மோசம், கிரும்பை கொடுத்து வேண்டாம்! ஏன்று, சொன்னதே மே, சிறாங்கள் பேசுகை கேட்காமல், பறையுக்கு கிரும்பை கொடுத்துவா?

பறையன், இன்னிடம் அந்தாமாக திரும்பை வாங்கி சீடுகொண்டு மேயே, அந்து வடிவ செய்து, நம் நூட்டில் வந்து

திலினியை பிழுத்துக் கொண்டு வேலை
வரிட்டான்; அதுதான் போகும் கூல்,
பளையன் கீன்று நூட்டுக்குக்குள் திரும்பவை
குடுப்பு கொண்டு வந்து ஆகுவதாக
கொண்டு நே, கொண்டு வந்து கொட்டு
ஆகு? எங்கள் பேசுக்கை கேட்காமல்,
திரும்பவை நாராளாக்கு கொட்டுத்திரை!

அப்போதிலையே பிழுத்துக் கொண்டு
வேலை வரிட்டான்; அதுநீதி, நூட்டுக்குள்
நன்ன, சிசிய வகு! நூட்டும் மே. திரும்பவை
வாய்க்கு கொண்டு வேலை. விலை கூடிது,
திலினிய பிழுத்தும் போகுஞ் கூல்,
நூட்டுராவும், நூட்டுமை கேவலமாகவு
பேசுங்கள்கூறு, வேடுவர் பீலிலோ தும்
கூதாபமாக பேசி நூட்டாங்கள்.

^{வீர}
அஸ்தா! சூரி, அன்றை! அது ஏன் கூல் குற்றும் ஆன்,
மன்னிக்கு வருடங்கள்; பீலூல், அந்து
நாராளான், பிழுத்துவள் ஆய்காருக்கைத் தாகு
ஆகுனே, அவ்வளவு கண்டப்பட்டு வந்து
இருமத்தில் திலினிய பிழுத்துக் கொண்டு
போகுஞ், கூலத்தும் பீலிரம் வேர்

அன்னன் மார்கள் திருக்கிழவீரர்கள்! நினுகள் போய், காராளன் துங்கை பரவுத்தியாளைக் கொண்டு வந்து, எனக்கு பணிவிடை செய்ய விடங்கள் பார்க்க வரும், அவர்களாவது, காராளர் விரண்டு பேர், பணங்கள் வேடுவன் பேர்களும் ஆனால் திருக்கிழவீரர்கள், நினுகள், ஆயிரம் பேர் அருக்கிழவீரர்கள்! அவர்களேம், ஏன்பதில் கொதுன், நினுகளும் அங்கே பிள்ளை தூகள், போங்கள், கீக்கிரம் போய் பரவுத்தியாளை கொண்டு வந்துகள்! என்று, கொன்றுத், அயிரம் வேடவுக்குத்தும் ரோடும், வந்து, 'அம்மனி! அப்போகே சென்று, காவாளனையும், சூரும் முத்தொழும் வெட்டு விழிந்து விடாடு, அவன் திருக்கை பரவுத்தியாளை தூக்கிக் கொண்டு வந்து விடக்கீட்டும்! ஆனால், நினுகள் ஆயிரம் பேஞ்சுக்கும், கூட்டுச் சாதும் கூட்டுத்துறை வேண்டு' மென்றார்கள். சிறிது ரோச்சில், ஆயிரம் வேடவுகும் ஆகை கொடுக்கூடிச் சாது பேட்டைய் தோளில் போட்டுக் கொண்டு,

ாக்குக் கொடுக்குமியை எடுத்துக் கொண்டு,
ாயிரம் வேடுவென்று, புறப்பட்டார்கள்.

பாட்டு,

“வீரப்பூர் என்னுத்துர வீடு நுமல்லோ
வடுக்கிழுர்கள் என்சாம் வேடுவருஷ.
நாகமலை என்னுத்துர தேநாகை மலை
நாலுப்பிப்பத்தும் என்சாமி சூத்தந்துமலை
வீரமலை என்னுத்துர சூன்மூயல்லோ
வேநுமாக என்சாமி வடுக்கிழுரோ.”

ாயிரம் வேநும் பொன்னிவள நூடு வந்து,
சீர்து கேரமிகுந்து அரண்மலைக்கு வே
தலாடுமன்று, காகித்துக்கரையின் அகுகில்
ஒட்டுக்கார்த்துரர்கள்.

அப்போது பொன்னிவள நூடு அரண்
மலையிலிருந்து, குப்பின்று தேநாடி,
அங்குங்காரம் செய்து கொண்டு, நாட்டு
கரைக்கு துணிண்ணர் கொண்டுவர, குடும்பை
ஏடுச்சுக் கொண்டு, புறப்பட்டாள்.

பாட்டு,

“நூத்துக்கு பொட்டுவைத்துரள் மாதுரவள்.
கோரவிந்துக்கு கூம்பைக்கு பெண்மயிலாள்
நெண்ணுக்கு கூம்பைக்கு மாதுரவள்.
தல்த்துரி பொட்டுவைத்து பெண்மயிலார்
அண்ணிர் குடும்பத்துர சூர்க்கிலியா
சூர்க்கிலியா வாணி கே குப்பிய வள்.”

கும்பி கூத்துக்குனர வந்து, கூடத்துக்கு விளக்கிக்
கொண்டிருக்கும் போது.) 219

220 (வெடுவர் கள் கும்பியை பார்த்தது; அவர்களுக்கு
குள், 'அன்றை/அன்றே/அவள் ஆன்,
தொராளன் தூங்கை போல் சிருக்கிறது,
சீண்ணிருக்கு வந்து கூடத்துக்கு விளக்கி
கீத் கொண்டிருக்கிறீர்கள், ஸாம். போய்,
தூக்கிக் கொண்டு போய் விட வாரிமன்
ஆ, எல் லோகம் சென்று கும்பியை கூறு
பீஜம் நின்று, கும்பியை, சித்திசும் பொடாமல்
அப்படியே தூக்கி, தோளி வைக்கு
கீட்டும் சியந்தார் கள் வேங்கவர்.

பாட 221

"பொன்னி வளந்தாடு விடடு நாடுவிடடு
கீடுக்கீரே பீயிரும் வெடுவங்களும்
கீட்டும் பெருந்தையா பெருந்தையா
அன் கீடுக்கீரே பீயிரும் வெடுவந்தும்
மதுக்கார வனந்து தூஷி^{கி} வனந்து காண்டு
வருக்கிறார் கள் பீயிரும் வெடுவந்தும்"

பீயிரும் வெடுவந்தும் வீரப்பூர் எல்லை
வந்து, வெள்ளிங்கிரி ஆடாகத்துக்கு நெஞ்சு
கும் போது,

பொன்னி வள ஸாட்டுல், சீன்னி ஸாட்டுக் கு
தெருவில்.

அன்னாகுக்கு நேர்க்கிளைய அறுத்தாணி
நூல்லதுங்கு, பொன்னாகுக்கு நேர்க்கிளைய
பேசு மயில் நூல்லதுங்கு, சீகுவினிச்
தூரியில் படுத்து நீஞ்சுளர செய்து
தொண்டு நூதூள்.

பாடு6..

"அநுதூஅன்னாவுஞ்சள் பழுஞ்சின்கு கு
அஶேர்த்துவடும் எவான்சூசு சும் பரவதுக்கு
அன்னாவுஞ்சள் தெரும்புல பழுஞ்சின்யா
அயர்த்துநீஞ்சுளர செய்ய சூனே பரவதியா"

பாடு வடும் மோது சுந்திரி, நூல்களை கிண்டு
சொன்னான். இப்பொகுப்பிக்கு கேட வந்த
போது, செட்ட நனை கண்டு, சீட ஏன் ரு
சீகுவினிச் தூரியிலிருந்து நூள்ளி ஏழுந்து-

'அம்மாதுகு கௌ! சீக்கிரும் சென்று, சீன்ன
ண்ண சீர்வியை, சீட்ட முவாடு நூநள்' என்றுள்.

மாதுகள் இடுகளை சென்று சீன்னண்ண சீர்விய-

'பாஜா வேப்பரவதியா, தீங்களை அவசரமாக கூடப்
முடக்கிச்சிர்கள்' என்ற குறு; சீன்னண்ண சீர்வி

'நகர்/விவந்து, கோயத்துடன் ஏழுந்துகூக்கும்
போது, ஐ.வி.வி.வந்து கண்ம், பால ஏன்று கூச்சின்கு

470,
~~480,~~

விட்டது.

பாடு

"ஒட்டி எட்டி குத்துக்காலை
கிளைய நிளைய சூமரக்கங்கு
கூரண்டி கூரண்டி குத்துக்காலை.
சூமரக்குத்துள்ள என்காம் சுக்குக்குத்துள்"

சீன்ன ஸ்ரீ சாமி, சூரியனில் குத்தாலியின்
அருகில் வந்து 'வன், குங்குமே! அதைக்
தூய்த்துவம், கேட்டார்.

பாவதி / அண்ணோ!

"பச்சன பச்சன குதுப்பி யெங்கே
ஏந்துன் பார்த்து பார்த்து குப்பியெங்கே
அர்ச்சன அர்ச்சன காலி யெங்கே
அச்சுமேலும் அச்சுமேலும் குப்பியெங்கே"

சீ.சாமி. ('வன், குங்குமே! குப்பி, அரண்மனையில்
ஒரு சீர்வன் கிருப்பான்.') 220

பாவதி ('அண்ணோ! குப்பி, நீசீகி க்காலை தீடு குண்ணி
த்து சென்றவளை, ஸ்ரீராமன் என்ற நீளத்து,
வேந்வேர் அழிவும் பேறும் தூக்குக்
கொண்டு சீடுகிறீர்கள்! சீக்கிரும் பேய்,
குப்பியை காப்பாற்றுவதன், அண்ணோ!')

சீ.சாமி! 'ஆகா, அப்படியோ! அடே, சாம்பாகா!'
என்று, சீப்பாட்டார்.

உடல்
கால

சூம்புகள் ஆயுவுக்கு. 'நான்ரேவே! டன், கூப்
மிட்டீஸ் கள்? டன்றுள்.

சி.காம். 'அடை, சூம்புகளா! குப்பிகாக்கு குறைக்கு
தீண்ணிக்கு போனவுளை, மரவுஞ்சை என்று
நினைத்து, ஆயிரம் வேடுவெடும் குப்பியை
நூக்கிக்கூட கொண்டு, ஒருக்கிட்டிர் குளாம்!
கிட்கிறத் போய், ஸிலாவை சிதங்கு, வா!

ஓன்றுர்.

சூம்புகள். 'நான்ரேவே! குப்பியை, வேடுவோ நூக்கிய்
போய் ஏவ்வளவு நூறும் பீட்டுத்து?

சி.காம். 'ஒருஞ்சுக்கூட நூறும், பீட்டுத்தும்.'

சூம்புகள். 'நான்ரேவே! குனி, வண்டிராங்குளம்
போய் ஸிலாவைக் கொண்டு வருத்து,
தூங்கிள் போவதுஞ்சுள், வேடு வர்கள்
வீரப்புக்கூட கூக்கூன்று விடுவார்கள்.
ஏதையால், நூற்று போய் வார்த்து,
குப்பியை கொண்டு வருகி நீண்டிருந்து.

சி.காம். 'காரி/நல்லது, போய்வா! ஆயி/நீ/சூம்புகளுக்கு
ஒ ஆயிரம் தீவன் சாரையம் திகாங், என்றுர்.

சூம்புகள், ஆயிரம் தீவன் சாரையத்தைப்பும்
வாங்கி கூடிச் சூப்பு விட்டு, இப்பேர், சல்லவு

வேஷ்மனை இருமாளைக்கட்டி, தீயை எடுத்துக்
கொண்டு மறைப்பட்டான்.

பாடல்

"எடுத்தே என்சாமி தூண்டிலோனே.

எடுத்தே என்சாமி தூண்டிலே.

தூண்டிய தூண்டி க்குத்துக்கு தோனே

தூண்டியங்கள் என்சாமி இள்ள முட்டும்.

மதுக்கார என்னைத்துப் பனந்திராண்டி

~~கார்ண~~ என்சாமி சாம்முக்கும்."

சாம்முகன் மதுக்கார வனந்திராண்டி போகும்
போது, அப்பொது வேடுவர்கள் ஆயிரம்
பேரும், வெள்ளியக்கிர் தூராத்தி சுன் அடு
தீல். கூப்பியை நீட்டிவில் வைத்து, வேவேர்
எல்லோழும் சீத்தி உட்கார்ந்து பேசுக்
கொண்டு குந்தூர்கள். சாம்முகன் கீழங்கி
விடுத்து வடிடானே! என்ன, சீத
வது? என்று பயந்தூர்கள். முற்றும் சீல
வேடுவர்கள், அப்பொதும் சிமர்த்தனை/ ஸாம்
ஆயிரம் பேர் திருக்கும் போது, அவர்
பேருவன் வந்து, என்ன சீதயை மேற்றும்?
என்று பேசுக் கொண்டு குந்தும் பேரது,
சாம்முகன் கிலர்கள் அருதில் வந்து

~~கோமி~~ / சூரி / சூரி / பெண்டு, குமாரன்.

வேலை! என்றா, பழையா! எங்கூடா, வந்தூய்? எங்கூடா நிடம் திரும்பை வாங்கிக்கு கொண்டு போ

லீயே, கொண்டுவந்து, கொடுத்தூயா?

என்றா, பழையா! எங்களிட மே, ஜூந்து மாக திரும்பை வாங்கிக்கு கொண்டு போய். வலி செய்து, எங்க நூட்டால் வந்து கீல்யையும் பிழுச்சுக் கொண்டு போய், ஏடுடைர்களா? என்றா, பழையா!

நில்வளவும், இன்னுடைய வேலை கூண்டா? என்று, சீயிரும் வேறுவஞ்சும், கோப

மாக பேச்தூர்கள்.) 22 |

~~சூரியும்~~ (நாலூரே! திரும்பை வாங்கிக்கு கொண்டு போய், குராள்குக்கு கொடுத்தூல் நீான், திருப்போது என்கூதுகு வீங்கி விட தீ, சீமி! அஞ்சு தூங்கிடும் திரும்பை வாங்கிக்கு கொண்டு போய், அந்தாலையில் போய்டு விட்டு, நூன், என்கீட்டுக்கு போய் விட டேஷி; மறுபடி, சிகிச்சிவந்து உருங்கூட போது, வலி செய்து கொண்டுகூந்தூர்கள்; அதைப்பார்த்து, நீான், எங்கள் நாலூரையும், நாலூரே! சுட்காணி, இந்தினாச்சுக்கூல் செய்கிடேன் என்று, வலி செய்து விட்டீர்களோ?

சீரம்! ஸமம் திரும்பும் சின்னம் வாவில்கீ,

ஸாளக்கு வேடுவ வாழுங்கு எப்பும் திரும்
யைக் கொண்ட வூயல் கொடுப்பது? சின்னான்.

சீதுஞ்சு, ஆந்துசீ சண்டைன்! ஜாவானி, (கோடா!
பகுயா! ஸாங்கள் என்ன செய்தால் உனக்கு
ராண்ணா, சீங்கு என்கூ அஷ்ட்து வீடு
டான் சுங்கான்! என்பது நீக் கார்பு மூ
கள் என்று, ஜாம்புகள் சீந்திர மாது மூ
நிதான். பிழுஞ்சு, சீரம்! ஸாங்க அஷ்யை வாங்கிக்
கொண்ட என்கூ நக்குப் போனேன்,
அங்கு என்கும்பார், என்கூம், ஸாங்கள்
ஏதிரம் பேரும் வந்து காரானன் குங்
கை மாவதுயானோ கூக்குக் கொண்டு
போன கூாந் சிசுண்டுள், அந்து சண்டை
பாவதுயானோ நீங்கள் நூக்கு வத்துது
கொக்கு பாராம்ப சூந்தோசும்! சீங்கு
சீங்கி வீடு, சீம்! அதென்ன, இங்
கள் நூவில் கீடுதை கூத்துக்கூது! என்ன,
வாழு(வே?)

வேவேக்! பகுயா! அந்தான், இங்கள் மாவதுயா?
சீரம்புகள்! சீரம், ஸல்வது! அவள் சீசுத்துக்குமான் சிவ்வனை
வேலையும், அண்ணா மார்க்காட்டும் விதும் வ
சீபத்துக்கும் கூங் கேண்டு ஏங்கிச் சீசுவலி.

ஸாதும் அவர்களுடன் வச்து, அந்த தின்மை
பிறக்குத் தெரியும் போய் வரை டெரும்,
சூரியம், வேடுவே ராதூர் கேவி! அவன் சிம்மா
வீடு கீழைத்து, சரியான நூல்களை கொடு
க்க வேண்டும்; தின் ஸாதும் சூரியக் கீழ்கள்,
ஸம்ராஜத்தே, வந்து விடு நிழூன்!

ஸாதும் சூரியக் கீழ்கள் டேக்கத்தே, அந்தக்
காரணர்த்தை கொல்ல வேண்டும், என்
சூரியராம, சின்னால் வந்து கொண்டிருக்க
தின்மை! என்றால்.

வேணும்! சூரியல்லது! ஏங்காட்டன், வந்து விடு!
என்றால்,

சூரியன்! சூரிய! அந்தக் கொடு சின்ன தேட்டை
வைத்திருக்கிறோம்? அவை தீள்
எல்லாம், என்ன ராதூர் கேவி?

வேணும்! அதைவாம், நட்டுச்சாதும்!

சூரியன்! சூரிய! நட்டுச்சாதும், தீளும் வலம் வீட்டுக்கு
கொண்டு மோகத் தீர்த்து, பிரத்யேகமாக,
விந்து சுந்தரம், பரவந்தியாகி! ஸான், பாரத்தினுக்
கொள்கின்றன, சீங்கள் எல் வோதும் காட்கக்கரை
கொன்று, சூரியன் சாப்பிட்டு விடு எனக்
ஞ கொட்டுக்கூடும் சூரிய வைக்கி! விட்டு வாங்க
கள், நான் முறையடி பேரவை சாப்பிட்டு விட்டு
வந்து நேன் என்றால்.

வேந்வர் ஆயிரம் பூரும், சூரம் முகன் பேச்சை
கேட்டு, சரி/மாங்கள், போய் சூரம்பிடுவிடு
பூர்த் தேட்டுவார்த்தைக் கொள்? மீறு எல்லோ
ரும் நாசிக்குமீர சக்கரை கூட்டுச் சாதுத்தை
வைத்து சூரம்பிடும் போது, சூரம் முகன் அங்கு
சிமயம் பார்த்து, ஆயிரம் வேந்வர் கூள்
கீழையெயும், பக்கத்துச்சிலைஞ்சு பாரும் நினை
ஏக்குள் நீள்ளிவீட்டு, 'அம்மா, குப்பி! வே
வர் எல்லோறும் சூரம்பிடுப் போய் விட
டாக்கள், ஏழைக்கு, ஒழுவை/டீக்கீரு, சூரம்
முகன் குப்பியை தீஞாளில் தாக்குவதைத்து

பாட்டு,

"குப்பியை சூரம்முகன் தீஞாளில் வைத்து

மயிஸமா என்சூரி பழக்குத்தீட்டுக்களே

எட்டாயே என்சூரி தீஞாள்கூட்டுரை என

எட்டானப்பு என்சூரி தீஞாவை"

சூரம்முகன் குப்பியை தாக்கிக் கொண்டு ஒரு
வகுது பார்த்து, ஆயிரம் வேந்வரும்-

'அண்ணு! அண்ணு! தீஞாளம் பண்ணுயன்,

நாம்களை எல் வேண்டியும் டிமாஞ்சிலிட்டு,

பரவுத்தியாளைக் குதாக்கிக் கொண்டு, ஒருக்குறைன்'

22/ என்று) 223 ஆயிரம் வேந்வரும் கூட்டுச்
சூரத்துக்கை ஏதிலு விட்டு, சூரம்முகன்

தூரத்தில் கொண்டு, பூசுமுறைகள்.

பாட்டு»

“ பூசும் என்றால் பெரும்படியா
ஒரு வினாவாய் என்றால் வாய்க்கால்.
சீம்புகளை என்கூத்துர் தூரத்திலே
வேதமாய் வேநுவர்தான் வாய்க்கால.

அவண்டு மூல் ஏன்காம் தூரத்திலே
சீம்புகளை குறுக்காட்டி நூத்துர்தான்.”

வேநுவர்தான் சீமிரம் பேரஞ்சும், சீம்புகளை
குறுக்காட்டி நீண்டு, அடை, பழையாக்கங்களை
ஏழாற்றி விட்டு, பரவுத்தியானா கொண்டு பேராய்
விட வருமானம் வந்துரையா? உன்னை என்ன
எச்சத்தேஷ்டம், மார்த்தான்றுத்தும்;
சீம்புகள் இடுகை குப்பியை கோளிலிக்கு
தூக்கிக்கே கிளக்கியிட்டு, விட்டு. கூடாது
சுங்கை கையில் ஏழத்து”

பாட்டு»

“ எடுத்தியீடு அடுக்குக்கீலை சீம்புகள்
சீமிரம் வேநுவரை சீம் வேநுவரை
கீழ்யோடு அடுக்குக்கீலை சீம்புகள்
சீமிரம் வேநுவரை சீம் குவேநுவரை
அடுக்குக்கீலை எச்சியுக்கீலை
சீம்புகள் எச்சியுக்கீலை.”

சீம்புகள், சீமிரம் வேநுவரையும் பிடித்து

சீர்து, மாற்றுக் கிழவுதூ, வேஞ்வாக்கள்
பீடுபொதுக்கு முழுயாமல், சீட்டும் பிரதி
ஆர்த்தன் சீங்முகன் எல்லாரையும் பீடுத்து
முடுக்கிவிட்டு, 'குப்பி! சீங்யா, குதூருக்கு;
ஏன்று குப்பியை தோன்ற வைத்து, புறப்
பட்டார்க்கு.

பாட்டு

"பொன்னி வள என்றத்தூ நூல் தேஷ
வாக்கனே என்கும் சீங்முகத்தும்.

மன்மோது என்கும் பொன்விளையும்
முக்கு பொன்னி வளாகு வர்த்துனை"

சீங்முகன் பீரண்மீன் வந்து, மன்முன்று
வாசலில் குப்பியை திடுத்தி விட்டார்க்கு.

பீப்போது கின்னண்ணே சூநி வந்து,

'பீடு, சீங்முகன! வேஞ்வர், குப்பியை எல்
வளவு நூலும் கொண்டு போலிருந்துர்க்கள்?
பீப்பிரம் வேடுவனையும், பீப்பட ஏமாற்றி,
குப்பியை கொண்டு வந்துராய்?'

சீங்முகன் 'நாஜா வே! விளக்கிருந்து' ஸான் ஜூவதுற்குள்,
வேஞ்வர் வெள்ளியங்கிரி சூடாகும் சீசன்று
விட்டார்கள், நூன்மோய் பீப்பிரம் சூக்
சிறமாகி, ஏங்கள் நாஜா விட்டு கோழித்து
க் கொள்கிற வந்து விட்டுடன், விளி கீங்கள்

நாட்டுக்கே, வந்து விடக்கூன் என்று சிர்க்கிர
மாத புலோசி, அவர்களை தட்டு சீசாகும் சூப்
பிட அதுமிய விட்டு, குப்பியை தொக்கி கீ
கொண்ட ஜிமுவரும் போடு, வேவெர்கள்
தன்டு என்னச் சூர்க்கிக் கொண்டு வந்து
குசுக்காட்டிலூர் கள்; நூர்கள், அவர்கள்,
ஒல்லோஸரயும் அஷ்டிதூ, தூர்க்கி விட்டு,
குப்பியை கொண்டு வந்து விட்டு டென், பாஜாலு
காண்டு.

நீ. சும். / அடை, சூம்மகா/ உன்னைப்போல் சூமர்த்திலில்
ஒன்று,

தேடுக்கிடைக் காது, செழியூல் கீட்டாது,
வடுந்துக்கிடைக் காது, வையகஞ்சூல் கீட்டாது.
என்று சின்னன்ன சூம் சூம்மகளை புதூத்திது,
குப்பியை சூப்பிட்டு, சூம்மகலைக்கு ஆபியம்
சூரான் சூரயை இல்லைச் சொன்னார்.
சூம்மதன். ஆபியம் சூரானியும் வாருக்கி
சூப்பிட்டு விட்டு, யானை கூட்டும் கொட்டாரச்
கூல் போய் பஞ்சூகி கொண்டான்.) 223

224 அது, சின்னன்ன சூம், பெரியன்ன சூம்யை கூரக்
கி! அண்ணூ! குப்பியை குண்சுதாக் கொண்டு,
அரண்மீன்க் குள் போகி ச் சொல்லுவார்கள்.)
காண்டுர்.

திரு 480,

பாடு)

" அப்படியே நூல்ல தென்று கிணிமல்ல தென்று
அங்கு தீண்மட்டன நூட்குதூபார்.

நாவொகுதான் சொகு எதோடுதான்
கிணிமுத்துதூபார் நூல்புபடுவம்."

திருத்துப்பழகாரம் பொன்னிவள நூட்டால்,
ாசிர்காரம் நூத்தும் ஹாது.

சூரமனை சிருக்கும் ஹாது, செல்லாஞ்சாலு
க்குத் தேர் பேட்டு வைக்கும் ஹாது,

பீடால் கள் சுதிசெய்து, கூடுபீடால்.

தேஷன் மேனிருத்து கீஷு விசுந்து,

ஞன்னுடைய சூரமி யையும், சூரமனையை
யும் தேவீல் தீவீ கொடுக்கச் சென்னவன்,

பீடால் குத்துவீல். அதறு ஹேர் திழுந்து,

திருத்து பீடுவன் துப்பிச்துக் கொண்டான்.

அப்போது, பீவன் வரித்து விவட்டு

நாலம் கூத்துதூன். அப்படி சிருக்கும்

ஹோது, சூரமுகன் தின்று பீடியிரும் வேடு

வரை அடித்து விட்டும் ஹோது, மீன்று

வேடுவீதன், அடிக்குப்புயந்து பத்தஞ்சில்

திருந்துத்துவகள்ளி முசுகுக்குள் ஹோய்,

பீடிந்து கொண்டு குத்துார் கள். அந்த
சீதமயங், அந்து பீடால். வந்து! அந்த